

සියලු ම හිමිකම් ඇවිරිණි]
[முழுப் பதிப்புரிமையுடையது]
[All Rights Reserved]

ශ්‍රී ලංකා විභාග දෙපාර්තමේන්තුව / இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் / Department of Examinations, Sri Lanka
இலங்கை சட்டக் கல்லூரியின் கல்வியாண்டு 2016 இற்கு மாணவர்களை
அனுமதிப்பதற்கான போட்டிப் பரீட்சை - 2015 செப்டெம்பர்
Competitive Examination for Admission of students to Sri Lanka
Law College for Academic year 2016 - September 2015

(02) பொது அறிவு மற்றும் நுண்ணறிவு
General Knowledge and Intelligence

இரண்டு மணித்தியாலங்கள்
Two hours

பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்கள்

மிக முக்கியம் :



* விடை எழுதும்போது பின்வருமாறு இலக்கங்கள் எழுதப்படாத விடைத்தாள்கள் மதிப்பிடப்படமாட்டாது.

1 2 3 4

உமது கட்டுண்ணை இங்கேயும் மூன்றாம் மற்றும் ஐந்தாம் பக்கங்களிலும் எழுதுக.

.....

சரியானது என உறுதிப்படுத்துகின்றேன்.

.....

நோக்குனரின் முதலெழுத்தொப்பம்

முக்கியம்:

- * இவ்வினாத்தாள் 12 பக்கங்களில் 100 வினாக்களைக் கொண்டுள்ளது.
- * விடைகளை எழுதமுன் வினாத்தாளைப் பக்க ஒழுங்கிற்கேற்ப ஒழுங்குபடுத்துக.
- * எல்லா வினாக்களுக்கும் விடைகளை இத்தாளிலேயே எழுதுக.
- * இவ்வினாத்தாளுக்குரிய நேரம் இரண்டு மணித்தியாலம் ஆகும்.
- * மண்டப மேற்பார்வையாளரின் அறிவித்தலின் பின்னரே விடைகளை எழுதத் தொடங்குக.
- * உமக்குத் தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கேற்ப விடைகளை எழுதுக. அறிவுறுத்தல்களுக்கு அமையாத விடைகளுக்குப் புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.
- * கணிப்பாண்களைப் பயன்படுத்த முடியாது.
- * விடைகள் தரப்படாவிட்டாலும் வினாத்தாளை மண்டப மேற்பார்வையாளரிடம் கையளிக்க வேண்டும்
- * கறுப்பு அல்லது நீல நிறப் பேனையினால் மாத்திரம் தெளிவாக விடைகளை எழுதுக. பென்சிலைப் பயன்படுத்த வேண்டாம்.
- * இவ்வினாத்தாளைப் பரீட்சை மண்டபத்திற்கு வெளியே கொண்டு செல்லல், அதன் ஒளிப்பிரதியை (photocopy) எடுத்தல் என்பன குற்றமாகும்.
- * தெளிவற்ற இலக்கம், தெளிவற்ற கை எழுத்துகள், அழிக்கும் வெண்மைப் பயன்பாடு, பென்சிலைப் பயன்படுத்தி எழுதிய விடைகள் என்பவற்றுக்கு மதிப்பீட்டில்போது புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.

பரீட்சரின் உபயோகத்திற்கு மட்டும்

பக்க எண்	வினா எண்	பெற்ற புள்ளிகள்
2	1 - 8	
3	9 - 20	
4	21 - 30	
5	31 - 43	
6	44 - 55	
7	56 - 62	
8	63 - 70	
9	71 - 76	
10	77 - 84	
11	85 - 91	
12	92 - 100	
மொத்தம்		

இறுதிப்புள்ளிகள்

இலக்கத்தில்	
எழுத்தில்	
விடைத்தாளைப் பரீட்சித்தவர்	
புள்ளிகளைப் பரீட்சித்தவர்	

பகுதி I - பொது அறிவு

- 1 தொடக்கம் 30 வரையுள்ள ஒவ்வொரு வினாவிற்குமான சரியான அல்லது மிகப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்து அதற்குரிய தெரிவினது இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.
1. சட்டமியற்றல், அமுலாக்கம், பொருள்விளக்கம் போன்ற ஒவ்வொரு பணிக்கும் பொறுப்பாகச் செயற்படும் நிறுவகங்களைச் சரியான ஒழுங்குமுறையில் குறிப்பிடுவது கீழேயுள்ள எதுவாகும்?
(1) நீதித்துறை, ஆட்சித்துறை, சட்டமன்றம்
(2) சட்டமன்றம், ஆட்சித்துறை, நீதித்துறை
(3) சட்டமன்றம், நீதித்துறை, ஆட்சித்துறை
(4) ஆட்சித்துறை, சட்டமன்றம், நீதித்துறை (.....)
2. 2014 ஆம் ஆண்டின் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட அடிப்படைச் சமூக சுட்டியில் இலங்கையரினது வாழ்க்கைப் பண்புத்தரம் (Quality of Life) தொடர்பான தவறான சமூக சுட்டி இவற்றுள் எது?
(1) எழுத்தறிவு வீதம் 92.5%
(2) பிறப்பில் இருந்து ஆயுள் எதிர்பார்க்கை 74.3
(3) நாளொன்றிற்கு உள்ளெடுக்கப்படும் சராசரி கிலோ கலோரியினது அளவு 2111
(4) சராசரி மாதாந்த வருமானம் ரூபாய் 30 814 (.....)
3. 1978 ஆம் ஆண்டின் இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் அரசியல்யாப்பு சட்டத்திற்கு ஏற்ப உயர் நீதிமன்ற யாப்பு பற்றிய சரியான கூற்று இவற்றுள் எது?
(1) பிரதம நீதியரசரோடு நான்கு பேருக்கு குறையாத ஒன்பது பேருக்கு கூடாத எண்ணிக்கையைக் கொண்ட வேறு நீதியரசர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
(2) பிரதம நீதியரசரோடு ஐந்து பேருக்கு குறையாத எட்டு பேருக்கு கூடாத எண்ணிக்கையைக் கொண்ட வேறு நீதியரசர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
(3) பிரதம நீதியரசரோடு ஆறு பேருக்கு குறையாத பத்து பேருக்கு கூடாத எண்ணிக்கை கொண்ட வேறு நீதியரசர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
(4) பிரதம நீதியரசரோடு ஏழு பேருக்கு குறையாத பன்னிரண்டு பேருக்கு கூடாத எண்ணிக்கை கொண்ட வேறு நீதியரசர்களைக் கொண்டிருக்க வேண்டும். (.....)
4. 1815 ஆம் ஆண்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி உடன்படிக்கை எந்த பிரித்தானியா ஆளுநரின் நிர்வாகத்தில் கையொப்பமிடப்பட்டது?
(1) சேர் தோமஸ் மெய்ந்லண்ட்
(2) சேர் பிரடெரிக் நோர்த்
(3) சேர் ஹொப்ட் பிறவுண்ட்
(4) சேர் எட்வேட் பான்ஸ் (.....)
5. எந்த வருடத்திலிருந்து இலங்கையின் அரசகருமொழியாக தமிழ்மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது?
(1) 1956
(2) 1965
(3) 1978
(4) 1987 (.....)
6. இலங்கையிலே நிலவும் தற்போதைய சட்டத்திற்கேற்ப சமாதான நீதிவான்களை நியமிக்கும் அதிகாரம் பின்வருவோரில் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
(1) சட்டமா அதிபர்
(2) பிரதம நீதியரசர்
(3) நீதி அமைச்சர்
(4) பிரதம மந்திரி (.....)
7. 2012 ஆம் ஆண்டின் தொகைமதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கணக்கெடுப்பிற்கு ஏற்ப இலங்கையிலே 100 000 இற்கும் குறைந்த குடிப்பரம்பல் உள்ள இரு மாவட்டங்களும் இவற்றுள் எவையாகும்?
(1) மன்னார் மற்றும் முல்லைத்தீவு
(2) கிளிநொச்சி மற்றும் வவுனியா
(3) முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை
(4) மன்னார் மற்றும் அம்பாறை (.....)
8. "கைது செய்யப்பட்ட நபரொருவர் குறிப்பிட்ட காலப்பகுதிக்குக் கூடுதலாக சிறையில் வைத்திருக்கக்கூடுமாவது நீதிமன்றில் நீதிபதி ஒருவர் அது சரியானதென தீர்மானிக்கும் வரையில் மட்டுமேயாகும்". என்ற சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கட்டளை பின்வருவனவற்றுள் எது?
(1) சர்டியோராரி (certiorari)
(2) ஆட்கொணர்வு மனு (Habeas Corpus)
(3) ஆணையீட்டெழுத்தாணை (Mandamus)
(4) க்வோ எழுத்தாணை (Quo - warranto) (.....)

9. 2015 ஆம் ஆண்டு மே மாதத்திலே பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இலங்கை சனநாயக சோஷலிச குடியரசு அரசியல் யாப்பு சட்டத்தின் 19 ஆவது திருத்தத்திற்கேற்ப அமைக்கப்படவுள்ள அரசியல் யாப்பு சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
(1) 8 (2) 10 (3) 12 (4) 15 (.....)
10. இலங்கையின் முதலாவது சட்டவாக்க சபை பிரித்தானிய நிர்வாக காலத்தின்போது பின்வரும் எந்த அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் இந்நாட்டில் அமுல்செய்யப்பட்டது?
(1) கோல்புறாக் (2) மனிங் (3) டொனமூர் (4) சோல்பரி (.....)
11. கீழே தரப்பட்டவற்றில் இலங்கையின் வரலாற்றிலே மிக முக்கியத்துவம் பெறும் வருடங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் வரிசை எது?
(1) 1505, 1796, 1815, 1848, 1931, 1948, 1956, 1972
(2) 1505, 1796, 1815, 1818, 1933, 1948, 1978, 1994
(3) 1505, 1796, 1802, 1818, 1848, 1948, 1972, 1994
(4) 1505, 1796, 1802, 1831, 1931, 1948, 1956, 1978 (.....)
12. இலங்கையினுள் நீதித்துறைத் தொகுதிக்குப் புறம்பாகப் பிணக்குகளைத் தீர்ப்பதற்காக நிறுவப்பட்டுள்ள நிறுவனமொன்றாக அமையாதது இவற்றுள் எதுவாகும்?
(1) தொழில் நியாயசபை (2) மனித உரிமைகள் ஆணைக்குழு
(3) இணக்கசபை (4) சட்ட உதவி ஆணைக்குழு (.....)
13. மத்தியகாலப்பகுதியில் அராபிய வர்த்தகர்கள் இலங்கையை எப்பெயரால் அழைத்தனர்?
(1) தப்ரபேன் (Taprobane) (2) செரன்டிப் (Serendib)
(3) செயிலோ (Ceilo) (4) சிமுண்டு (Simundu) (.....)
14. குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபரொருவரை சரியாக இனங்காண்பதற்கு அடையாள அணிவகுப்பு இவர்களுள் யாரினால் நடாத்தப்படும்?
(1) பொலிஸ் அத்தியட்சகர் (2) நீதவான்
(3) உயர் நீதிமன்ற நீதிபதி (4) மேல்நிலை நீதிமன்ற நீதிபதி (.....)
15. "இயற்கையை வெற்றி கொள்ள வேண்டும்" என்ற இக் கோட்பாடு எக்கலாச்சாரம் மூலம் உருவாக்கப்பட்டது?
(1) சீன (2) இஸ்லாமிய
(3) இந்திய (4) ஐரோப்பிய (.....)
16. உலக மக்களிடையே புரட்சிகர அரசியல் கருத்துவாதத்தை ஏற்படுத்தக் காரணமாக அமைந்த நூல் எது?
(1) த ரிபப்ளிக் (The Republic) (2) த பிரின்ஸ் (The Prince)
(3) தாஸ் கபிட்டல் (Das Kapital) (4) மெயின் காம்ப் (Mein Kampf) (.....)
17. பின்வருவனவற்றுள் பொருந்தாத சோடி எது?
(1) சல்மான் ருஷ்தி - நாவல் (2) பேட்டோல்ட் பிறேஸ்ட் - நாடகம்
(3) அமத்தயா சென் - சங்கீதம் (4) அகிரா குரோசோவா - சினிமா (.....)
18. இந்திய உளவுத் துறை சேவையின் சுருக்கப் பெயர் யாது?
(1) ISI (2) RAW (3) KGB (4) FBI (.....)
19. "கண்ணுக்கு கண்" என்ற சட்டத்தை அமுல்படுத்தினால் முழு உலகமும் குருடாகிவிடும் என்ற பிரபலமான கூற்றை கூறியவர்
(1) மகாத்மாகாந்தி (2) நெல்சன் மண்டேலா
(3) அன்னை தெரேசா (4) மாட்டின் லூதர் கிங் (.....)
20. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் (UNDP) 1990 ஆம் ஆண்டின் முன்வைக்கப்பட்ட மனித அபிவிருத்தி சுட்டியில் உள்ளடக்கப்படாத குறிகாட்டி எது?
(1) ஆயுள் எதிர்பார்க்கை (2) கல்வி
(3) மொத்த தேசிய வருமானம் (4) சனநாயகம் (.....)

21. குணப்படுத்த முடியாத நோயொன்றினால் துன்பப்படுவோர் நோவில்லா சாவு அடைவதை (euthanasia) சட்டபூர்வமாக்கிய நாடுகளை மட்டும் கொண்ட வரிசை இவற்றுள் எது?
(1) சுவிற்சர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க்
(2) சுவிற்சர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, பெரிய பிரித்தானியா
(3) சுவிற்சர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, இத்தாலி
(4) சுவிற்சர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, போர்த்துக்கல் (.....)
22. எந்த வருடத்தில் ஐக்கிய நாடுகள் சபையினால் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேசப் பிரகடனம் வெளிப்படுத்தப்பட்டது?
(1) 1945 (2) 1946 (3) 1947 (4) 1948 (.....)
23. 2016 ஆம் ஆண்டிலே உலக கால்பந்து போட்டிகள் நடைபெறுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நாடு எது?
(1) கொலம்பியா (2) ஜேர்மனி (3) ஸ்பானியா (4) ஆஜென்ரீனா (.....)
24. பெரிய பிரித்தானியாவின் பிரபலம் பெற்ற சில்கொட் அறிக்கைக்கு (Chilcot Report) அடிப்படையான பிரச்சினை இவற்றுள் யாது?
(1) ஈராக்கின் ஆக்கிரமிப்பு
(2) மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து புலம் பெயர்வோர்
(3) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவை
(4) ஸ்கொட்லாந்தின் மக்கள் கருத்துக் கணிப்பீடு (.....)
25. "டிஜிட்டல் பிரிப்பு (Digital-Divide)" என்பதால் கருதப்படுவது இவற்றுள் எதுவாகும்?
(1) அண்மையில் விருத்தி செய்யப்பட்ட கணித சூத்திரம்.
(2) ஐக்கிய அமெரிக்க அரசுகளினால் அறிமுகக் செய்யப்பட்ட புதிய தொழினுட்பகருவி.
(3) தொழினுட்ப ரீதியில் வளர்ச்சியற்ற மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளுக்கு இடையிலான பிரிவு.
(4) புதிய செல்லிடப்பேசிகளின் ஒரு புதிய வகைப்படுத்தல். (.....)
26. மனித உடலிலுள்ள மிகப் பெரிய உறுப்பு எது?
(1) ஈரல் (2) மூளை (3) சவாசப்பை (4) இருதயம் (.....)
27. உலக வரலாற்றிற்கேற்ப குடியேற்றவாத காலத்தில் உலகில் அதிக எண்ணிக்கையிலான நாடுகளை ஆக்கிரமித்து தனது அதிகாரத்தில் வைத்திருந்த அரசு இவற்றுள் எது?
(1) போர்த்துக்கல் (2) ஸ்பானியா
(3) பெரிய பிரித்தானியா (4) பிரான்ஸ் (.....)
28. பின்வருவனவற்றுள் பிறிக்ஸ் (BRICS) என்ற அமைப்பிற்கு உரிய ஐந்து நாடுகளைச் சரியாகக் குறிப்பிடுவது எது?
(1) பிறேசில், இரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா
(2) பிறேசில், இரஷ்யா, இந்தியா, சீனா, தென் கொரியா
(3) பிறேசில், இரஷ்யா, இந்தோனேசியா, சீனா, சவுதி அரேபியா
(4) பிறேசில், இரஷ்யா, ஈரான், சீனா, தென் ஆபிரிக்கா (.....)
29. உலக மரபுரிமை இடங்களைப் பெயரிடும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நிறுவனத்தினது சுருக்க பெயர் யாது?
(1) UNCHR (2) UNICEF (3) UNDP (4) UNESCO (.....)
30. ஞாயிற்றுத் தொகுதியில் கிழக்கிலிருந்து மேற்காக சுழலும் ஒரேயொரு கோள் எது?
(1) வெள்ளி (2) செவ்வாய் (3) சனி (4) நெப்டியூன் (.....)

- 31 தொடக்கம் 50 வரையிலான ஒவ்வொரு வினாவிற்குமான சரியான விடையைத் தரப்பட்டுள்ள புள்ளிக் கோட்டின் மீது சுருக்கமாக எழுதுக.
31. நான்கு தடவைகளாக இந்நாட்டின் பிரதம மந்திரி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவது இலங்கை அரசியல்வாதியார்?
-
32. இலங்கையினுள் சட்டத்துறை தொழிலில் ஈடுபடுவதற்கு எந்த நிறுவனத்தில் கட்டாயமாகப் பதிவு செய்தல் வேண்டும்?
-
33. புதிய உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற ரே விஜேவர்த்தன ஞாபகார்த்த உற்பத்தியாளர் விருது விழாவின்போது சிறந்த புதிய உற்பத்தியாளருக்கான விருதை வெற்றி கொண்டவர் யார்?
-
34. தற்போது எந்த அமைச்சின் கீழ் இலங்கைப் பொலிஸ் திணைக்களம் உள்ளது?
-
35. இலங்கைக்குரிய மிகப் பெரிய தீவு எது?
-
36. 2015 ஆம் ஆண்டின் கான்ஸ் திரைப்பட விழாவிலே மிகப்பெரிய கௌரவத்தைப் பெற்ற இலங்கைத் தமிழ் அகதிகள் மூவரின் கதையைக் கொண்ட பிரான்சிய திரைப்படத்தின் பெயர் யாது?
-
37. உலக தொடர்பாடலில் புரட்சியொன்று ஏற்பட மூலகர்த்தாவான இந்நாட்டில் வசித்த எதிர்வுகூறலியலாளர் யார்?
-
38. தற்போதைய இலங்கை பாராளுமன்றக் கூட்டமொன்றில் இருக்க வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்களின் குறைநிறைவெண் எவ்வளவு?
-
39. மரண சாதனங்கள் மற்றும் அட்டோனி தத்துவம் தொடர்பான ஆவணங்களைப் பொறுப்பெடுப்பதற்கு அதிகாரம் கொண்ட அரசாங்க திணைக்களம் எது?
-
40. இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் பெருமளவு பரவியுள்ள அசாதாரண சிறுநீரக நோய்க்குக் காரணமாகக் கருதப்படும் முக்கிய விவசாய இரசாயனம் யாது?
-
41. உரோம இலக்கங்களில் பிரதிநிதித்துவப்பட முடியாத இலக்கம் எது?
-
42. ஐக்கிய அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு முகவரினால் வகைப்படுத்தப்பட்டிருந்த இரகசிய தகவல்களை உலகிற்கு வெளிப்படுத்திய கணினி வாண்மையாளர் யார்?
-
43. “ஏழு பில்லியன் கனவுகள், ஒரு கோள், பேண்தகு நுகர்வு” எனும் தொனிப் பொருளின் கீழ் இந்த வருடத்தில் கொண்டாடப்பட்ட சர்வதேச தினம் யாது?
-

44. சமாதான அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்தும் ஆசிய நாடு எது?

45. உக்ரேன் புரட்சியாளர்களுக்கு உதவி வழங்கியது என்ற நம்பிக்கையினால் ஐக்கிய அமெரிக்க அரசுகளும் ஐரோப்பிய சங்கமும் அண்மையிலே பொருளாதார தடைகளை எந்த நாட்டுக்கு எதிராக விதித்தன?

46. சர்வதேச தேதிக் கோடு எந்த சமுத்திரத்தினூடாகச் செல்வதாகக் கருதப்படுகிறது?

47. உலக நீதிமுறை செயற்திட்ட சுட்டிக்கேற்ப தற்போது சட்டவாட்சியில் உயர்தரத்தை கொண்டுள்ள ஆசிய நாடு எது?

48. உலகிலேயே அதிக சனத்தொகையைக் கொண்ட நகரம் எது?

49. உலகிலே அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்காக GSP வர்த்தக நன்மைகளை வழங்கும் வலய அமைப்பு யாது?

50. ஐக்கிய நாடுகள் தாபனத்தின் மனித உரிமைகளுக்கான தற்போதைய உயர் ஸ்தானிகர் யார்?

பகுதி II - நுண்ணறிவு

● 51 தொடக்கம் 55 வரையுள்ள ஒவ்வொரு வினாவின் கீழேயும் குறித்த தொடர்புடன்கூடிய மும்மைச் சொல் ஒன்று தரப்பட்டுள்ளது. அந்த மும்மைச் சொற்களுக்கிடையே காணப்படும் தொடர்புக்கு மிகவும் நெருங்கிய தொடர்பொன்றைக் காட்டும் மும்மைச் சொற்களைத் தெரிவு செய்து அதற்குரிய தெரிவினது இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.

51. தொடுதல் : பற்றிப்பிடித்தல் : விடுவித்தல்

- (1) இருத்தல் : உறக்கம் : கனவு
(3) அதிகாலை : இரவு : பகல்

- (2) சாபம் : கோபம் : அமைதியின்மை
(4) புன்னகை : சிரிப்பு : அழகை

(.....)

52. வேட்டையாடல் : உல்லாசம் : வலி

- (1) இறத்தல் : நோய் : பயம்
(3) திருட்டு : இலாபம் : நட்டம்

- (2) விளையாட்டு : பயிற்சி : ஊக்கம்
(4) மழைவீழ்ச்சி : வெள்ளம் : வரட்சி

(.....)

53. கை : தலை : விரல்

- (1) பந்து : துடுப்பு மட்டை : விளையாட்டுத்திட்டல்
(2) இலை : மரம் : விதை
(3) வகுப்பு : பாடசாலை : மாணவன்
(4) முறைப்பாடு : சாட்சி : தீர்ப்பு

(.....)

54. போட்டி : வெற்றி : பிரபல்யம்

- (1) உடற்பயிற்சி : களைப்பு : ஓய்வு
(3) கண்காட்சி : ஆக்கம் : விருது

- (2) ஆவியாதல் : முகில் : மழை
(4) வானவெளி : சுழலுதல் : அசைதல்

(.....)

55. புகைப்படம் : மணிக்கூடு : சுவர்

- (1) தலையணை : மெத்தை : கட்டில்
(3) பொலிஸ் : நீதிமன்றம் : சட்டம்

- (2) பேனை : பென்சில் : பயிற்சிகள்
(4) பந்தி : வசனம் : எழுத்து

(.....)

- 56 தொடக்கம் 60 வரையிலான வினாக்கள் A, B, C, D, E என்ற ஐந்து மோதிரங்களிடையே காணப்படுகின்ற நிறை தொடர்பான விடயங்கள் சிலவற்றை விபரிக்கும் I, II, III, IV, V என்றவாறான கீழே தரப்பட்ட சில கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டவை.

I. A என்ற மோதிரத்தின் நிறையானது B என்ற மோதிரத்தின் நிறையின் இரு மடங்காகும்.

II. B என்ற மோதிரத்தின் நிறையானது, C என்ற மோதிரத்தின் நிறையின் நான்கரை மடங்காகும்.

III. C என்ற மோதிரத்தின் நிறையானது, D என்ற மோதிரத்தின் நிறையின் சரி அரைவாசியாகும்.

IV. D என்ற மோதிரத்தின் நிறையானது, E என்ற மோதிரத்தின் நிறையின் சரி அரைவாசியாகும்.

V. E என்ற மோதிரத்தின் நிறையானது, A என்ற மோதிரத்தின் நிறையை விட குறைவாயினும் C என்ற மோதிரத்தின் நிறையை விட மிகக்கூடியது.

இந்த தகவல்களுக்கேற்ப கீழேயுள்ள ஒவ்வொரு வினாவிற்குமான சரியான விடையைத் தெரிவு செய்து அதற்குரிய தெரிவினது இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.

56. இந்த ஐந்து மோதிரங்களுள் நிறையில் மிகவும் கூடிய மோதிரம் எது?
 (1) A (2) B (3) C (4) D (.....)
57. E என்ற மோதிரத்தைவிட நிறையில் குறைந்த இரு மோதிரங்களும் எவை?
 (1) A, D (2) B, C (3) B, D (4) C, D (.....)
58. நிறையில் கூடிய மோதிரத்தில் இருந்து நிறையில் குறைந்த மோதிரம் வரை மேல் இருந்து கீழாக இந்த ஐந்து மோதிரங்களையும் ஒழுங்கமைக்கும்போது மேலிருந்து நான்காவதாக இருக்கும் மோதிரம் எது?
 (1) B (2) C (3) D (4) E (.....)
59. நிறை அதிகரிக்கும் ஒழுங்குமுறைக்கு இந்த ஐந்து மோதிரங்களையும் ஒழுங்கமைப்பதற்காக தரப்பட்ட கூற்றுகளுள் முக்கியம் அல்லாத கூற்று எது?
 (1) I (2) III (3) IV (4) V (.....)
60. கீழேயுள்ள கூற்றுகளுள் நிச்சயமாக உண்மையான கூற்று எது?
 (1) B என்ற மோதிரத்தின் நிறை, D என்ற மோதிரத்தின் நிறையை விடக்குறைவானது.
 (2) C என்ற மோதிரத்தின் நிறை, E என்ற மோதிரத்தின் நிறையை விடக்குறைவானது.
 (3) D என்ற மோதிரத்தின் நிறை, C என்ற மோதிரத்தின் நிறையை விடக்குறைவானது.
 (4) E என்ற மோதிரத்தின் நிறை, D என்ற மோதிரத்தின் நிறையை விடக்குறைவானது. (.....)
- 61 தொடக்கம் 65 வரையுள்ள ஒவ்வொரு வினாவின் கீழேயும் I, II, III என்றவாறான மூன்று கூற்றுகளும் அவற்றிற்கிடையே காணக்கூடிய தொடர்பை விபரிக்கும் நான்கு விடைகளும் தரப்பட்டுள்ளன. அவற்றுள் அந்த மூன்று கூற்றுகளிடையே காணக்கூடிய தொடர்பை மிகவும் நல்ல முறையில் விபரிக்கும் கூற்றைத் தெரிவு செய்து அதற்குரிய தெரிவினது இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.

61. கூற்று I : உதயராணி தற்போது 40 வயதைக் கடந்த சட்டத்தரணியாவார்
 II : திலகன் திருமணம் முடித்து இருப்பது தற்போது 40 வயதைக் கடந்த சட்டத்தரணி உடனாகும்.
 III : உதயராணிக்கு 40 வயதானது, அவர் திலகனை திருமணம் முடித்து 15 வருடங்கள் கடந்த பின்னராகும்.
 (1) I உண்மையாகும்போது, II இன் உதவியுடன் III ஐ உண்மை என நிரூபிக்க முடியும்.
 (2) I உண்மையாகும்போது, III இன் உதவியுடன் II ஐ உண்மை என நிரூபிக்க முடியும்.
 (3) II உண்மையாகும்போது, I இன் உதவியுடன் III ஐ உண்மை என நிரூபிக்க முடியும்.
 (4) II உண்மையாகும்போது, I இன் உதவியுடன் III ஐ தவறு என நிரூபிக்க முடியும். (.....)
62. கூற்று I : சட்டக் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் சகல மாணவர்களும் குறைந்த பட்சம் தொழிலாளர் சட்டம் அல்லது ஒப்பந்த சட்டம் ஆகியவற்றுள் ஏதாவது ஒரு பாடநெறியையாவது பயிலுவார்கள்.
 II : சட்டக் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களுள் 75% ஆனோர் ஒப்பந்த சட்டத்தைப் பயிலுகின்றனர்.
 III : சட்டக் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களுள் 50% ஆனோர் தொழிலாளர் சட்டத்தைப் பயிலுகின்றனர்.
 (1) I, II, III ஆகிய மூன்றும் ஒன்றாக உண்மையாகும்.
 (2) I உண்மையாக வேண்டுமெனின், II உண்மையாகும்போது III பொய்யாகும்.
 (3) I உண்மையாக வேண்டுமெனின் கட்டாயமாக II, III ஆகியவை பொய்யாகும்.
 (4) I உண்மையாகவோ அல்லது தவறாகவோ இருந்தாலும் II உண்மை எனின் III உம் உண்மையாக இருக்க முடியும். (.....)

63. கூற்று I : நடைமுறைக் கணக்கைக் கொண்டுள்ள சகலரும் சேமிப்பு கணக்கிற்கும் உரித்துடையவர்கள்
 II : சுந்தரிக்கு நடைமுறைக் கணக்கு மட்டும் உள்ளது
 III : அங்கஜனுக்கு இருப்பது சேமிப்பு கணக்கு மட்டுமேயாகும்.
 (1) I உண்மையாகும்போது, II உண்மையாகவும் III பொய்யாகவும் இருக்கும்.
 (2) I உண்மையாகும்போது, II பொய்யாகவும் III உண்மையாகவும் இருக்கும்.
 (3) I உண்மையாகும்போது, II மற்றும் III ஒருமித்து உண்மையாகும்
 (4) I உண்மையாகும்போது, II மற்றும் III ஒருமித்து பொய்யாகும். (.....)
64. கூற்று I : திரு.பிரபாகரனால் சட்டத்தின் மூலத்துவங்கள் தொடர்பாக அதிக எண்ணிக்கையிலான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.
 II : "நிர்வாக சட்டமூலத்துவம்" என்ற புத்தகம் திரு. பிரபாகரனால் எழுதப்பட்டது.
 III : திரு.பிரபாகரனால் எழுதப்பட்டிருப்பது சட்டத்திலே இதிகாச பரிணாமம் தொடர்பான புத்தகங்கள் மட்டுமேயாகும்.
 (1) I உண்மையாகுமெனின் II உண்மையாக இருக்க முடியாது.
 (2) I, II ஆகிய உண்மையாகுமெனின் III உம் உண்மையாக இருக்க முடியும்.
 (3) III உண்மையாக இருக்க முடிவது I பொய்யாக இருந்தால் மட்டுமேயாகும்.
 (4) I, II, III ஆகிய மூன்றும் ஒருமித்து உண்மையாக இருக்க முடியும். (.....)
65. கூற்று I : வேணுஜா பிறந்தது சனிக்கிழமையொன்றிலாகும்.
 II : கடந்த வருடம் வேணுஜாவின் பிறந்தநாள் வந்தது சனிக்கிழமை நாளொன்றிலாகும்.
 III : அடுத்த வருடம் வேணுஜாவின் பிறந்தநாள் வருவது சனிக்கிழமையொன்றில் இல்லை.
 (1) I உண்மையாகுமெனின் II, III ஆகியன உண்மையாக இருக்க முடியும்.
 (2) I பொய்யாகுமெனின் II, III பொய்யாக இருக்க முடியும்.
 (3) I பொய்யாகுமெனின், III உண்மையாக இருக்க முடியாது.
 (4) I உண்மை அல்லது பொய்யாக இருப்பினும் II உண்மை எனின் III உண்மையாக இருக்க முடியும். (.....)
- 66 தொடக்கம் 70 வரையிலான ஒவ்வொரு வினாவிற்குமான சரியான விடையைத் தெரிவு செய்து அதற்குரிய இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.
66. கிழமையின் ஒவ்வொரு நாளிலும் P என்ற புகையிரத நிலையத்தில் இருந்து ஒவ்வொரு இரண்டரை மணித்தியாலத்திற்குமொருமுறை Q என்ற புகையிரத நிலையத்திற்கு புகையிரதமொன்று புறப்படும். குறித்தவொரு சந்தர்ப்பமொன்றிலே Q என்ற புகையிரத நிலையத்திற்குச் செல்லும் புகையிரதம் அதற்கு 40 நிமிடங்களுக்கு முன்னர் பயணத்தை ஆரம்பித்ததுடன் அடுத்த புகையிரதம் 18.00 மணிக்கு புறப்பட்டதாகவும் P என்ற புகையிரத நிலையத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது. அவ்வாறெனின் அந்த அறிவிப்பு வெளியாகிய சந்தர்ப்பத்தில் என்ன நேரமாக இருக்க முடியும்?
 (1) 1600 மணி (2) 1610 மணி (3) 1620 மணி (4) 1640 மணி (.....)
67. மாணவிகளின் வரிசையொன்றில் இடது பக்க ஓரத்தில் இருந்து திலகவதி ஒன்பதாவதாக நிற்கின்றார். அந்த வரிசையிலே வலது பக்க ஓரத்தில் இருந்து பதினமூன்றாவதாக நிற்பவர் கமலாதேவியாகும். மேலும் அவர்கள் இருவரும் தாம் நிற்கும் இடங்களை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டதோடு அப்போது திலகவதியின் இடம் இடது பக்க ஓரத்தில் இருந்து பதினேழாவதாக மாற்றமடைந்தது. அவ்வாறெனின் அந்த இடமாற்றங்களின் பின்னர் கமலாதேவி இருப்பது வரிசையின் வலது பக்க ஓரத்தில் இருந்து எத்தனையாவது ஆளாகவாகும்?
 (1) 21 (2) 23 (3) 26 (4) 29 (.....)
68. பிரியா மற்றும் வதனா ஆகியோர் ஒரே வேலைத்தளத்திலே ஒரே நாளிலே இரு பதவிகளில் நியமனத்தைப் பெற்றுக் கொண்ட இரு நண்பிகளாகும். அவர்களுள் பிரியாவின் சம்பளமானது ஒவ்வொரு வருடமும் 250 ரூபாய்படி அதிகரிப்பதுடன் வதனாவின் சம்பளமானது ஒவ்வொரு வருடமும் 200 ரூபாய் படியும் அதிகரிக்கின்றன. அவர்கள் இருவரினதும் சம்பளங்கள் ஐந்து வருடங்களில் ஒரே மட்டத்திற்கு வந்தடைந்திருப்பின் அவர்களிடையேயான சம்பள வித்தியாசம் 100 ரூபாய்கள் ஆவது அவர்கள் நியமனம் பெற்று எத்தனை வருடங்களிலாகும்?
 (1) 5 (2) 4 (3) 3 (4) 2 (.....)
69. 210 கிலோமீற்றர் பயணஞ் செய்யும் மோட்டார் வாகனமொன்றிற்கு அதன் வேகத்தை மணித்தியாலத்திற்கு 5 கிலோமீற்றரால் அதிகரித்தால் மொத்த பயணத்தை ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் நிறைவு செய்து கொள்ள முடியும். அவ்வாறெனின் வாகனத்தின் ஆரம்ப வேகம் மணித்தியாலத்திற்கு எத்தனை கிலோமீற்றர்களாகும்?
 (1) 20 (2) 25 (3) 30 (4) 35 (.....)
70. பறவைக் கூட்டமொன்று இரு மரங்களின் கிளைகளின் மீது அமர்ந்து இருப்பது அந்த இரு மரங்களுக்கிடையில் எந்தவொரு மரத்திலும் இருக்கும் எந்தவொரு குருவியும் அந்த மரத்திலே இருக்கின்ற வேறு எந்தவொரு குருவிக்கும் சமதூரத்திலே அமையுமாறாகும். இரு மரங்களிலும் இந்த கூட்டத்திற்குரிய குருவிகள் மட்டுமே இருப்பின் அந்த கூட்டத்திற்கு உரித்துடையதான குருவிகளின் உச்ச எண்ணிக்கை எவ்வளவு?
 (1) 4 (2) 6 (3) 8 (4) 10 (.....)

● 71 தொடக்கம் 75 வரையிலான வினாக்கள் குறித்தவொரு தொடர்மாடி வீட்டில் வசித்து வருகின்ற தொழிலில் ஈடுபடும் எட்டுபேர் தொடர்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.

* கீழ் மாடி, முதலாம் மாடி, இரண்டாம் மாடி என்றவாறான மூன்று மாடிகளைக் கொண்டுள்ள வீடொன்றில் ஒவ்வொரு மாடியிலும் குறைந்த பட்சம் மூன்று வீடுகளும் அல்லது ஆறுக்கு மேற்படாத எண்ணிக்கையிலானவாறான வீடுகள் பதினமூன்று அமைந்துள்ளன.

* அவற்றுள் ஐந்து வீடுகளில் எவரும் வசிக்காததோடு எஞ்சிய எட்டு வீடுகளிலும் ஒரு வீட்டில் ஒரு தொழிலில் ஈடுபடுபவர் என்றவாறு சட்டத்தரணிகள் இருவர், பொறியிலாளர் இருவர், கணக்காளர்கள் மூவர் மற்றும் ஒரு வைத்தியர் ஆகியோர் கீழே காட்டியவாறு வசித்து வருகின்றனர்.

* இரண்டாம் மாடியிலே அமைந்துள்ள நான்கு வீடுகளில் ஒன்றில் சட்டத்தரணியொருவர் வசித்து வருவதுடன் அந்த சட்டத்தரணியுடன் அந்த மாடியிலே வசித்து வருவது மேலும் ஒரு தொழில் செய்பவர் மட்டுமேயாகும்.

* சட்டத்தரணிகள் இருவரும் வசித்து வருவது ஒன்றிற்கொன்று அடுத்துள்ளதாக அமைந்துள்ள இரு மாடிகளில் அமைந்துள்ள இரு வீடுகளிலாகும்.

* வைத்தியர் வசித்துவரும் வீடு உள்ள மாடியிலே அமைந்துள்ள வேறெந்த வீட்டிலும் சட்டத்தரணி வசித்து வரவில்லை.


* எந்தவொரு மாடியிலும் அமைந்துள்ள இரு வீடுகளில் ஒரே தொழிலில் ஈடுபடும் இருவர் வசிப்பதில்லை.

* முதலாவது மாடியிலே அமைந்துள்ள ஒவ்வொரு வீட்டிலும் குறித்த தொழிலைச் செய்பவர் ஒருவர் என்றவாறு வசித்து வருகின்றனர்.

இந்த தகவல்களுக்கு ஏற்ப கீழேயுள்ள ஒவ்வொரு வினாவிற்குமான சரியான விடையைத் தெரிவு செய்து அதற்குரிய தெரிவினது இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக் கோட்டின்மீது எழுதுக.

71. முதலாவது மாடியிலே அமைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவு?
 (1) 3 (2) 4 (3) 5 (4) 6 (.....)
72. கீழ் மாடியிலே தொழில் செய்பவர்கள் வசித்து வராத எத்தனை வீடுகள் உள்ளன?
 (1) 1 (2) 2 (3) 3 (4) 4 (.....)
73. கீழ் மாடியிலே வசித்து வரும் தொழில் செய்பவர்கள் யார்?
 (1) சட்டத்தரணியும் பொறியியலாளரும் (2) சட்டத்தரணியும் கணக்காளரும்
 (3) சட்டத்தரணி, கணக்காளர், பொறியிலாளர் (4) வைத்தியர், கணக்காளர், பொறியியலாளர் (.....)
74. முதலாவது மாடியிலே வசித்து வராத தொழிலாளர் யார்?
 (1) கணக்காளர் (2) வைத்தியர் (3) பொறியியலாளர் (4) சட்டத்தரணி (.....)
75. ஒன்றுக்கொன்று அடுத்து அமைந்துள்ள இரு மாடிகளில் மட்டும் வசித்து வரும் தொழிலாளர்கள் யார்?
 (1) சட்டத்தரணி மற்றும் கணக்காளர் (2) சட்டத்தரணி மற்றும் பொறியியலாளர்
 (3) சட்டத்தரணி மற்றும் வைத்தியர் (4) கணக்காளர் மற்றும் பொறியியலாளர் (.....)

● 76 தொடக்கம் 80 வரையுள்ள வினாக்கள் மும்மைத் தொடையினுள் அடங்கியுள்ள தொடைகள் ஒவ்வொன்றின் இடையேயும் காணப்படும் தொடர்பைக் குறிப்பிடக்கூடிய முறையைக் குறிப்பிடும் கீழேயுள்ள ஐந்து வரிப்படங்கள் மற்றும் அது தொடர்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.



* கீழேயுள்ள ஒவ்வொரு வினாவிலும் தொடை மும்மைகள் நான்கு தரப்பட்டுள்ளன.

















* அவற்றுள் மூன்று மும்மைத் தொடைகள் மட்டும் இங்கே தரப்பட்டுள்ள மூன்று வரிப்படங்களால் குறிப்பிடப்பட முடியும்.

இந்த முறைக்கேற்ப இங்கு குறிப்பிடப்படும் எந்தவொரு வரிப்படத்தினாலும் குறிப்பிடப்பட முடியாத எஞ்சிய மும்மைத் தொடையைத் தெரிவு செய்து, அதற்குரிய தெரிவினது இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக் கோட்டின்மீது எழுதுக.


76. (1) அத்தியாயம், பந்தி, வசனம் (2) வைத்தியசாலை, ஆண்தாதி அலுவலர், வைத்தியர்
 (3) நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் (4) சட்டத்தரணி, எழுத்தாளர், பாடகர் (.....)

77. (1) வருடம், மாதம், கிழமை
 (2) முழுஎண்கள், ஒற்றை எண்கள், சதுர எண்கள்
 (3) ஆடைகள். சாறி. காற்சட்டை
 (4) பல்கோணி, முக்கோணி, வட்டம் (.....)
78. (1) விதை, காய், மரம்
 (2) பாராளுமன்றம், படைக்கலைச் சேவகன், சபாநாயகர்
 (3) மேல் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம்
 (4) கவிதைப் புத்தகம், சிறுகதைப் புத்தகம், ஆங்கில மொழி மூல புத்தகங்கள் (.....)
79. (1) மரத்தளபாடங்கள், காகிதாதிிகள், விவசாயப் பொருட்கள்
 (2) தாவர உண்ணிகள், நிலத்தில்வாழ் உயிரினம், முலையூட்டிகள்
 (3) குடியியல் சட்டம், சொத்துச் சட்டம், குற்றவியல் சட்டம்
 (4) சதுரம், இணைகரம், சாய்சதுரம் (.....)
80. (1) அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள்
 (2) தரைநிலம், வனப்பகுதி, பாலவனம்
 (3) நீதிபதி, மாவட்ட நீதிபதி, சமாதான நீதவான்
 (4) உணவு, காபோவைதரேற்று உணவுகள், புரோட்டின் அடங்கிய உணவுகள் (.....)

● 81 தொடக்கம் 85 வரையிலான ஒவ்வொரு வினாவின் கீழேயும் தளவாடியின் எதிரே தெரியும் உருவத் தொகுதிகள் தரப்பட்டுள்ளன. அந்தந்த உருவ தொகுதிகளைத் தளவாடியில் பார்க்கும்போது தெரியக்கூடிய அதன் சரியான விம்பத்தை தெரிவு செய்து அதற்குரிய தெரிவினது இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.

81.  (1)  (2)  (3)  (4) (.....)
82.  (1)  (2)  (3)  (4) (.....)
83.  (1)  (2)  (3)  (4) (.....)
84.  (1)  (2)  (3)  (4) (.....)


85.



(1) (2) (3) (4) (.....)

- 86 தொடக்கம் 90 வரையிலான வினாக்கள் மையத்தில் இருந்து சமதூரத்தில் அமைந்துள்ள எட்டுப் பகுதிகளால் அமைக்கப்பட்ட வட்டவடிவ பகுதிகள் நான்கைக் கொண்ட வட்ட கோலத்தினுள் எண்கள் இடப்பட்ட முறையைக் காட்டும் கீழேயுள்ள வரிப்படம் மற்றும் அது தொடர்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.

- * இந்த வட்டக் கோலத்திலே ஒவ்வொரு வட்டவடிவ பகுதியினுள்ளும் 1 தொடக்கம் 9 வரையுள்ள எண்களுள் எந்தவொரு எட்டு எண்கள் மட்டுமே இடப்படும்.
- * அப்போது குறித்த வட்டவடிவ பகுதியில் இல்லாத எண் அதற்கு அடுத்துள்ள வட்டவடிவ பகுதியில் கட்டாயமாக இருக்க வேண்டும்.
- * அவ்வாறே இங்கு ஒரு ஆரைச்சிறைப்பகுதியில் நான்கு பகுதிகள் உள்ளடங்குமாறு எட்டு ஆரைச்சிறைப்பகுதிகள் உள்ளன.
- * அந்த ஒவ்வொரு ஆரைச்சிறைப் பகுதியினுள்ளும் ஒரே எண்ணானது ஒரு தடவைக்கு மேல் இடப்படலாகாது.
- * இந்த நிபந்தனைகளுக்கு உட்படுமாறு A, B, C, D, E, F என்ற ஆங்கில எழுத்துக்களினால் காட்டப்பட்டுள்ள இடங்களில் அந்தந்த இடங்களுக்குரிய குறித்த எண்ணொன்று இடப்படும்.



இந்தத் தகவல்களுக்கு ஏற்ப கீழேயுள்ள ஒவ்வொரு வினாவிற்குமான சரியான விடையைத் தெரிவு செய்து அந்த விடையை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக் கோட்டின் மீது இலக்கத்தில் மட்டும் எழுதுக.

86. A என்ற எழுத்துடனான இடத்திற்கு இடப்படும் எண் யாது? (.....)
87. B என்ற எழுத்துடனான இடத்திற்கு இடப்படும் எண் யாது? (.....)
88. C என்ற எழுத்துடனான இடத்திற்கு இடப்படும் எண் யாது? (.....)
89. D என்ற எழுத்துடனான இடத்திற்கு இடப்படும் எண் யாது? (.....)
90. F என்ற எழுத்துடனான உள்ள பகுதியில் 6 என்ற எண் இடப்பட முடியாதெனின் E என்ற எண் உள்ள இடத்திற்கு இடப்படக்கூடிய எண் யாது? (.....)

- 91 தொடக்கம் 95 வரையுள்ள ஒவ்வொரு வினாவின் கீழேயும் குறித்தவொரு பிரசினமும் I, II என்றவாறான இரு கூற்றுக்களும் தரப்பட்டுள்ளன. அந்த இரு கூற்றுக்களிலும்

- * கூற்று I ஐ மட்டும் பயன்படுத்தி பிரசினத்தை தீர்க்க முடியுமெனின் இலக்கம் 1 ஐயும்,
- * கூற்று II ஐ மட்டும் பயன்படுத்தி பிரசினத்தை தீர்க்க முடியுமெனின் இலக்கம் 2 ஐயும்,
- * I, II ஆகிய இரண்டையும் ஒன்றாகப் பயன்படுத்தி பிரசினத்தை தீர்க்க முடியுமெனின் இலக்கம் 3 ஐயும்,
- * I, II ஆகிய இரண்டையும் வெவ்வேறாகப் பயன்படுத்தி பிரசினத்தை தீர்க்க முடியுமெனின் இலக்கம் 4 ஐயும்,
- * I, II ஆகிய எந்தவொன்றையும் பயன்படுத்தி பிரசினத்தை தீர்க்க முடியாதெனின் இலக்கம் 5 ஐயும்

ஒவ்வொரு வினாவின் எதிரேயுள்ள புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.

91. பிரசினம் : தவம்,மாதன். தேவன், சேகர் என்ற நான்கு மாணவர்களிடையே நிறையில் கூடிய மாணவனினைது நிறை 40 கிலோகிராம்களாகும். அவ்வாறெனின் அவர்களுள் உள்ள நிறையில் குறைந்த மாணவனின் நிறை எத்தனை கிலோகிராம்களாகும்?

கூற்று : I. மாதவனினைதும் சேகரினைதும் நிறைகளின் கூட்டுத்தொகையானது தேவனின் நிறையை விட 20 கிலோகிராம்களால் கூடியது.

II. சேகரினைதும் தேவனினைதும் நிறைகளின் கூட்டுத்தொகையானது தவத்தினது நிறையை விட 20 கிலோகிராம்களால் கூடியது. (.....)

92. பிரசிணம் : குறித்தவொரு பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள நீலம், சிவப்பு, பச்சை நிறப் பொத்தான்களில் 150 சிவப்பு நிறமாகும். அந்தப் பாத்திரத்தில் உள்ள மொத்த பொத்தான்களின் எண்ணிக்கை எவ்வளவு?
- கூற்று : I. பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள பொத்தான்களில் 50% நீலநிறமாகும்
II. பாத்திரத்தில் வைக்கப்பட்டு உள்ள பொத்தான்களில் 350 பச்சை நிறமாகும். (.....)
93. பிரசிணம் : குறித்தவொரு மரதன் ஓட்டப் போட்டியொன்றிலே கலந்து கொண்ட விளையாட்டு வீரர்களில் சிலர் இடை நடுவே இடைநிறுத்தியதால் மேலும் சிலர் போட்டியை நிறைவு செய்தனர். அந்த மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட மொத்த விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
- கூற்று : I. போட்டியில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்களுள் 30 பேர் இடை நடுவே இடைநிறுத்திக் கொண்டனர்.
II. மேலும் 45 விளையாட்டு வீரர்கள் போட்டியை நிறைவு செய்திருந்தால் போட்டியை நிறைவு செய்த விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 50% இனால் அதிகரித்து இருக்கும். (.....)
94. பிரசிணம் : கடந்த வருடத்திலே வருடாந்த கூட்டத்திற்கு கலந்து கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5600 ஆகும். அந்தக் குழுவினரிடையே உள்ள பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு?
- கூற்று : I. கூட்டத்தில் கலந்து கொண்ட ஆண்களின் எண்ணிக்கையானது அதில் கலந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கையை விட 2800 இனால் அதிகமாகும்.
II. கூட்டத்தில் கலந்து கொண்ட ஆண்களின் எண்ணிக்கையானது அதில் கலந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கையின் மூன்றுமடங்காகும். (.....)
95. பிரசிணம் : P, Q என்ற இருவரும் ஒன்று சேர்ந்து எட்டு மணித்தியாலங்களில் 100 பக்க அறிக்கையை முழுமையாக தட்டச்சிட முடியும். P மட்டும் தனித்து தட்டச்சிட்டால் அதற்காக செலவாகும் நேரம் எத்தனை மணித்தியாலங்களாகும்?
- கூற்று : I. Q மட்டும் தனித்து 100 பக்க அறிக்கையை தட்டச்சிட்டால் அதற்காக 12 மணித்தியாலங்கள் எடுக்கும்.
II. P, Q ஆகிய இருவரும் ஒருமித்து 200 பக்க அறிக்கையை தட்டச்சிட்டால் அதற்காக 16 மணித்தியாலங்கள் எடுக்கும். (.....)
- 96 தொடக்கம் 100 வரையுள்ள ஒவ்வொரு வினாவிற்குமான சரியான விடையைக் கண்டு அந்த விடையை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக் கோட்டின்மீது இலக்கத்தில் மட்டும் எழுதுக.
96. 1 தொடக்கம் 100 வரையுள்ள சகல எண்களையும் எழுதினால் அதில் 3 என்ற எண் எழுதப்படும் தடவைகளின் எண்ணிக்கை எவ்வளவாகும்? (.....)
97. A என்ற நகரத்தில் இருந்து புறப்பட்ட பேருந்தொன்றில் உள்ள ஆண்களின் எண்ணிக்கையானது அப்போது அந்த பேருந்தில் உள்ள பெண்களின் எண்ணிக்கையின் இரு மடங்காகும். B என்ற நகரத்திலே அந்தப் பேருந்தில் இருந்து 10 ஆண்கள் இறங்கிச் சென்றதால் 5 பெண்கள் அந்தப் பேருந்தில் ஏறினார்கள். அப்போது அந்தப் பேருந்தில் இருந்த ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கைகள் ஒன்றிற்கொன்று சமனாகும். அவ்வாறெனின் A என்ற நகரில் இருந்து புறப்படும்போது அந்தப் பேருந்தில் இருந்த மொத்த ஆண்களினதும் பெண்களினதும் எண்ணிக்கை எவ்வளவு? (.....)
98. சாந்தனிடம் உள்ள பணத்தின் மூலம் செலுத்த முடியுமா இரூப்பது அவருக்கு செலுத்த வேண்டிய பணத்தின் 75% இனை மட்டுமேயாகும். இன்னும் 8 ரூபாய்கள் இரூப்பின் அவருக்கு செலுத்த வேண்டியுள்ள பணத்தின் 80% இனைச் செலுத்த முடியும். அவ்வாறெனின் சாந்தனிடம் உள்ள பணம் எத்தனை ரூபாய்களாகும்? (.....)
99. 3 மாம்பழங்களையும் 5 கொய்யாப்பழங்களையும் 4 விளாம்பழங்களையும் விலைக்கு வாங்க 590 ரூபாய்கள் செலவாகும். 3 மாம்பழங்களையும் 1 கொய்யாப்பழத்தையும் 2 விளாம்பழத்தையும் விலைக்கு வாங்குவதற்கு 310 ரூபாய்கள் செலவாகும். அவ்வாறெனின் 2 மாம்பழங்கள் 2 கொய்யாப்பழங்கள் 2 விளாம்பழங்களையும் விலைக்கு வாங்க செலவாகும் பணம் எத்தனை ரூபாய்களாகும்? (.....)
100. குறித்தவொரு வாகன சாரதியொருவர் A என்ற நகரத்திலே இருந்து B என்ற நகரத்திற்குச் செல்வதற்கு நான்கு பாதைகளைக் காண்கிறார். அவ்வாறே B என்ற நகரத்தில் இருந்து C என்ற நகரத்திற்கு செல்வதற்கு மூன்று பாதைகளைக் காண்கிறார். மேலும் C என்ற நகரத்தில் இருந்து D என்ற நகரத்திற்குச் செல்வதற்கு இரு பாதைகளைக் காண்கிறார். அவ்வாறெனின் அந்த வாகனச் சாரதி A என்ற நகரத்தில் இருந்து D என்ற நகரத்திற்கு செல்வதற்கு உள்ள ஒன்றில் இருந்து ஒன்று வேறுபட்ட எத்தனை பாதைகளைக் காண முடியும்? (.....)